E-mail: esl@eastcoaststeel.com Web: www.eastcoaststeel.com

#### EASTCOAST STEEL LIMITED

Regd. Office : Flat No. A-123, Royal Den Apartment, No.16, Arul Theson Street, Palaniraja Udayar Nagar, Lawspet, Pondicherry - 605008. Tel.: 0413 2202225

Fax.: 0413 2202224

CIN.: L27109 PY1982 PLC 000199

Ref: ESL/2022-23/AH-076

September 05, 2022

**Bombay Stock Exchange Limited** 

Phiroze Jeejeebhoy Towers Dalal Street, Fort <u>Mumbai - 400 001.</u>

Scrip code - 520081. ISIN: INE315F01013

Dear Sir/Madam,

Sub: Newspaper Advertisement of the 39<sup>th</sup> Annual General Meeting (AGM) of the Company pursuant to regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

With reference to the captioned subject, we are enclosing herewith copy of the Public Notice of the AGM and Cut-off Date published in Financial Express (English Newspaper-All Edition) and Makkal Kural (Tamil Newspaper).

Kindly take the same on your records.

Thanking you, we remain.

Yours faithfully,

For EASTCOAST STEEL LTD.

P. K. R. K. Menon Company Secretary STEEL CHANGE

**FE SUNDAY** 

### V2 Retail Limited

Registered Office: Khasra No. 928, Extended Lal Dora Abadi, Village Kapashera, Tehsil Vasant Vihar, New Delhi South West Delhi - 110037 CIN: L74999DL2001PLC147724, Phone: 011 - 41771850, Email: cs@v2retail.net.in, Website: www.v2retail.com

In compliance with applicable provisions of the Companies Act, 2013 ('Act') and rules made thereunder, Securities and Exchange Board of India ('SEBI') (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Circular No. 14/2020 dated April 08: 2020, Circular No. 17/2020 dated April 13, 2020 and Circular No. 20/2020 dated May 05, 2020 (collectively referred as 'MCA Circulars') and SEBI Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 ('SEBI Circular') (MCA Circulars and SEBI Circular collectively referred as 'Circulars'), NOTICE is hereby given that the Twenty-First (21st) Annual General Meeting ('AGM') of the Members of V2 Retail Limited ('Company') will be held on Friday, September 30, 2022 at 09:30 A.M. (IST) through Video Conferencing /Other Audio Visual Means ('VC/OAVM'), without the physical presence of the Members at the AGM, to transact the business as set out in the AGM Notice. Members attending the AGM through VC/OAVM shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Act.

2021-22 ('Annual Report') will be sent in due course only through electronic mode to those Members whose email ids are registered with the Company/ Registrar and Transfer Agent ('RTA')/Depository Participant ('DP'). The aforesaid documents will also be available on the Company's website at www.v2retail.com, websites of the Stock Exchanges i.e. BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com and also on the website of Link Intime India Private Limited ('Link-Intime').

remote e-Voting facility (before the AGM) and e-Voting facility (at the AGM), on all the resolutions set forth in the Notice. The facility of casting votes will be provided by Link-Intime. Facility for e-Voting at the AGM will be made available to those Members present in the AGM through VC/OAVM facility and have not cast their vote on the resolutions through remote e-Voting. The Members who have cast their vote by remote e-Voting prior to the AGM may also attend/ participate in the AGM through VC/QAVM but shall not be eligible to vote at the AGM. Detailed process and manner of remote e-Voting, e-Voting at the AGM and instructions for attending the AGM through VC/ OAVM is being provided in the AGM Notice.

Manner of registration of e-mail address:

Members holding shares in physical form and whose email addresses are not registered, may get their email ids registered by submitting necessary details like Folio No. Name of shareholder along with scan copy of any one valid share certificate (front and back both) by email to cs@v2retail.net.in.

Members holding shares in dematerialised form and whose email addresses are not registered can get their e-mail id registered by contacting their respective Depository Participant. The login details for casting the votes through e-voting would be provided to the Members (holding shares in physical form or dematerialised form) at their e-mail addresses registered for this purpose.

> Sudhir Kumar Company Secretary

Date: 03rd September, 2022

Place: New Delhi

NATIONAL GENERAL INDUSTRIES LIMITED

CIN: L74899DL1987PLC026617

Regd. Office: 3rd Floor, Surya Plaza, K-185/1, Sarai Julena, New Friends

Colony, New Delhi - 110025, E-mail: cs@modisteel.net, Website:

#### www.modisteel.com, Phone: 011-49872442, 19 PUBLIC NOTICE – 36TH ANNUAL GENERAL MEETING

This is to inform that the 36th Annual General Meeting ("AGM") of National General Industries Limited ("the Company") will be held through video conferencing (VC)/ other audio visual means (OAVM) in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the rules made thereunder, read with Ministry of Corporate Affairs (MCA) circular dated 5th May, 2022 read with circular dated 13th January, 2021, 8th April, 2020, 13th April, 2020 & 5th May, 2020 and Securities and Exchange Board of India (SEBI) Friday, 30th September, 2022 at 1:30.P.M. to transact the business as set out in the Notice of AGM which will be sent in due course of time.

Members may further note that in pursuance of above stated circulars and in furtherance of Go-Green initiative of the government, the Notice of the AGM and Annual Report for the financial year 2021-22, will be sent through electronic mode only to those members whose email addresses are registered with the Company / Depository Participant. The members attending the meeting through VC or OAVM shall be counted for the purpose of quorum under section 103 of the Act. The Company is also providing e-voting and remote e-voting facility to all its Members similar to earlier practices. The e-copy of the notice of the AGM along with the Annual Report for the Fr

2021-22 of the Company will be available on the website of the Company at www.modisteel.com and also be available on the website of the BSE Limited at www.bseindia.com, in due course of time The Members can attend and participate in the AGM through VC/OAVM only.

Detailed instructions for joining the AGM will be provided in the Notice of AGM. Accordingly, please note that no provision has been made to attend and participate in the AGM of the Company in person, to ensure compliance with the directives issued by the government authorities with respect to Covid-19 In case the email address is not registered with the Company / Depository

Participant, please follow the process of registering the same as mentioned

Physical Holding

Send a request to Registrar and Transfer Agents of the Company, Skyline Financial Services Private Limited at info@skylinerta.com providing Folio number, Name of the shareholder, scanned copy of the share certificate (Front and Back), PAN (Self attested scanned copy of PAN Card), AADHAR (Self attested scanned copy of Aadhar Card) for registering email address.

Please send your bank detail with original cancelled cheque to our RTA (i.e. Skyline Financial Services Private Limited, D-153A, 1st Floor, Okhla Industrial Area, Phase I, New Delhi-110020 alongwith letter mentioning folio no. if not registered already.)

**Demat Holding** 

Please contact your Depositary Participant (DP) and register your email address as per the process advised by Please also update your bank detail with your DP for

dividend payment by NACH if declared by company.

Members may also note that if your e-mail id is registered with the Company/Depository Participant, the login credentials for remote e-voting / evoting during the AGM will be sent on the registered e-mail address along with the notice of AGM. However members who have not registered their email-id can follow the procedure for registering e-mail id as mentioned above. Members may note that the detailed procedure for remote e-voting / e-voting during the AGM is also mentioned in the notice of AGM. The above information is being issued for the information and benefit of all the

members of the Company and is in compliance with the MCA Circular(s) and the SEBI Circular.

For National General Industries Ltd.

Place: New Delhi Date: 2nd September, 2022

Vandana Gupta Company Secretary A-24012

maithan alloys Itd CIN: L27101WB1985PLC039503

Regd. Office: 'Ideal Centre', 4th Floor, 9 AJC Bose Road, Kolkata - 700 017 E-mail: office@maithanalloys.com; Website: www.maithanalloys.com Phone No.: 033-4063-2393

# **PUBLIC NOTICE - 37th ANNUAL GENERAL MEETING**

- The 37<sup>th</sup> Annual General Meeting ('AGM') of the Members of Maithan Alloys Ltd. ('the Company') will be held through Video Conferencing / Other Audio Visual Means ('VC'), in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and rules made thereunder read with various General Circulars issued by Ministry of Corporate Affairs and Securities and Exchange Board of India; to transact the businesses as set out in th Notice dated 30.05.2022 ("Notice") convening the AGM.
- The AGM through VC will be held on Wednesday, 28.09.2022 at 3:30 p.m. Members ca attend and participate in the AGM through VC only. The instructions for joining the AGM are provided in Note No. 26 of the Notice.
- 3. The Company will be sending the Notice and Annual Report 2021-2022 only in electronic mode to those Members whose e-mail addresses are registered with the Company/Depository Participants (DP). The Notice will be available on the Company's website a 'www.maithanalloys.com' and on website of Central Depository Services (India) Limited ("CDSL") at 'www.evotingindia.com'. It may also be accessed from the websites of the Stock Exchanges where the shares of the Company are traded i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at 'www.bseindia.com' and 'www.nseindia.com', respectively The Company has engaged the services of CDSL to provide e-voting facilities on all the resolutions stated in the Notice. Members of the Company holding their shares in physical form may cast their vote through remote e-voting or through e-voting system during the AGM by following the instructions provided in the Note No. 26 of the Notice convening the AGM Those Members, who have not registered their e-mail address with the Company, are required to register the same with the Company or with its Registrar and Share Transfer Agent (RTA i.e. Maheshwari Datamatics Pvt. Ltd., to cast their vote through remote e-voting or through
- the e-voting system during the Meeting. Manner of registering/updating e-mail address is as follows:
- a) Members holding shares in physical form are required to intimate their e-mail address i Form ISR-1 along with other necessary details like Folio No., Name of Member, along with copy of the share certificate (front and back), self-attested copies of PAN and Aadhaar Card to the Company or to its RTA at 5th Floor, 23, R. N. Mukherjee Road, Kolkata-70000 (Mr. S.K. Chaubey, Phone No.: 033-2248-2248; e-mail: mdpldc@yahoo.com)
- b) Members holding shares in dematerialised form are required to approach their DP wit
- whom they are maintaining their demat account. Manner of registering mandate for receiving Dividend is as follows:
- Members holding shares in physical form are required to submit request letter mentionin the Member's name, Folio no., Bank details (Bank account number, Bank and branch name and address, IFSC and MICR details) along with a cancelled cheque leaf and
- self-attested copies of PAN and Aadhaar, to the Company or to its RTA b) Members holding shares in dematerialised form are required to approach their DP with whom they are maintaining their demat account by submitting forms and documents as required by the DP to update/register bank details.
- Members are encouraged to claim their unclaimed dividends by returning the stale dividend cheque/warrant/DD or by providing Letter of Indemnity duly filled in and signed to the Company
- The ECS Mandate form can be availed from the Company or its RTA by sending a request thereof at e-mail: rajesh@maithanalloys.com /mdpldc@yahoo.com and submitting the same with the Company or its RTA duly filled, in order to receive the unclaimed dividends directly in their bank accounts through permissible electronic means.
- Members are requested to carefully read the Notice convening the AGM and in particular instructions for joining the AGM, manner of casting vote through remote e-voting or through

the e-voting system during the Meeting. For Maithan Alloys Limited

Rajesh K. Shah

ARCHIDPLY DECOR LIMITED (CIN: L20231UR2017PLC008626)

Read. Office: Plot No. 7, Sector - 9, Integrated Industrial Estates, SIDCUL, Pant Nagar, Udham

Singh Nagar, Rudrapur , Uttarakhand, 263153, Phone: 05944-250270, Fax: 05944-250269 Cor. Office: Ground Floor - Elixir, Chancery Pavilion, 135 Residency Road, Bangalore - 560025 Phone: 080-43714281, Website: www.archidplydecor.com, Email: bangalore@archidply.com Notice of AGM, E-voting and Book Closure

Notice is hereby given that the Fourth (5th) Annual General Meeting (AGM) of the Members of Archidply Decor Limited will be held on Friday, September 30, 2022 at 12:30 P.M. at its registered office at Plot No. 7, Sector - 9, Integrated Industrial Estates, SIDCUL, Pant Nagar, Udham Singh Nagar, Rudrapur, Uttarakhand, 263153 to transact the business as specified in AGM Notice. Notice is also hereby given that pursuant to section 91 of the Companies Act, 2013 and the Companies (Management & Administration) Rules, 2014, as amended from time to time, the register of members and share transfer books of the company shall remain closed from Saturday. 24th of September, 2022 to Friday, 30th of September, 2022 (both days inclusive) for the purpose Notice of the 5th AGM along with the Annual Report 2021-22 was sent by electronic mode to those

copies are Dispatched to the members whose email addresses are not available with the company/depositories. In terms of section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, as amended from time to time, the company is

members whose email addresses are registered with the company/depositories and physical

pleased to provide its members the facility to cast their vote electronically, through the e-voting services provided by Central Depository Services (India) Limited (CDSL) on all resolutions proposed to be considered at the aforesaid AGM. Further, the facility for voting through Poll/Ballot Paper shall be made available at the AGM and the Members attending the Meeting who have not cast their vote by remote e-voting shall be able to

exercise their right to vote at the Meeting through Poll/ Ballot Paper. The facility for voting by electronic voting system shall not be made available at the AGM of the Company. Mr. Rajneesh Sharma, Proprietor of M/s Rajneesh Sharma and Co, Company Secretaries has been appointed as Scrutinizer to scrutinize the e-voting and remote e-voting process and the evoting at AGM in fair and transparent manner.

- All the members are hereby informed that:
- The Ordinary and special business as set out in the Notice of 5° AGM of the company may be transected through voting by electronic means and through poll/Ballot paper at AGM; The remote e-voting period commences on 27°September, 2022 (10:00 A.M.) and ends on 29"September, 2022 (05:00 P.M.)
- Cut-off date is 23" September, 2022
- Persons who acquire and becomes shareholder of the Company after the dispatch of the Notice of AGM and holding shares as of the cut-off date i.e. 23" September, 2022 can do remote e-voting by obtaining the login ID and password by sending an email to helpdesk.evoting@cdslindia.com or call on 022-23058542/43 by mentioning their Folio No/DP ID no. However, if such shareholder is already registered with the [RTA/DP] for remote e-voting then existing user ID and password can be used for casting vote. The members may note that:
- Remote e-voting shall not be allowed beyond 29" September, 2022 (05:00 p.m. IST) b. The facility for voting through e-voting shall not be made available at the AGM of the
- Company and members attending the AGM who have not already casted their vote by remote e-voting shall be able to vote at the AGM through Poll/Ballotat the AGM. c. A member may participate at the AGM even after exercising his right to vote through
- remote e-voting but shall not be allowed to vote again
- d. Aperson whose name is recorded in the register of member or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date i.e. 23rd September, 2022 only shall be entitled to avail the facility of remote e-voting.
- The notice of 5" AGM of the Company is available on the Company's website (www.archidplydecor.com) and CDSL's website (www.evotingindia.com); and
- In case of any queries before or during the AGM, you may refer to the Frequently Asked Questions (FAQs) for Members and e-voting user manual available at the www.evotingindia.com, under help section or write an email to helpdesk.evoting@cdslindia.com or contact Mr. Nitin Kunder (022- 23058738) or Mr. Mehboob Lakhani (022-23058543) or Mr. Rakesh Dalvi
- (022-23058542). viii. For detailed instructions pertaining to e-voting, members may please refer to the section "Notes" in the Notice of the Annual General Meeting. For Archidply Decor Limited

Place: Bangalore Siva Kiran Mavoori

## JCK INFRASTRUCTURE DEVELOPMENT LIMITED CIN: L70102KA1979PLC003590

No.309, 1st Floor, Westminster Building, Cunningham Road, Bengaluru 560052. Website: www.jckgroup.in; Ph: 080-22203423; Email: investors@jckgroup.in

### NOTICE OF 42<sup>NO</sup> ANNUAL GENERAL MEETING. E-VOTING INFORMATION AND BOOK CLOSURE DATES

NOTICE is hereby given that the 42rd Annual General Meeting ("AGM") of the members of JCK Infrastructure Development Limited will be held on Thursday, 29th September 2022 at 11.30 AM through Video Conferencing / OAVM in compliance with general circular number 2/2022 dated May 5, 2022 along with circular Nos. 20/2020, 17/2020, 14/2020, and all other applicable laws and circulars issued by Ministry of Corporate Affairs (MCA) and SEBI to transact the Business, as set out in the Notice of AGM.

The Notice of the AGM together with Annual Report for the FY 2021-2022 have been sent on 02.09.2022 electronically to all the shareholders of the Company as on 26.08.2022. Notice of the 42nd AGM and Annual Report 2022 are also available

on the Company's website: www.jckgroup.in/investors. Pursuant to section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014, as amended, the Company is pleased to provide remote e-voting (e-voting from a place other than venue of AGM) facility through CDSL, as an alternative for all members of the Company to enable them to cast their votes electronically, on the resolutions mentioned in the notice of 42nd Annual General Meeting of the Company.

Shareholders are requested to update their KYC / Mobile number and E-Mail ID's with their depositories (if shares are held in dematerialized mode) and with the Company's Registrar and Share Transfer agent (if shares are held in physical mode).

If your E-Mail ID is already registered with the Depository / RTA login details for e-voting will be sent to your registered e-mail

The remote e-voting period begins on 26.09.2022 at 9.00 A.M (IST) and ends on 28.09.2022 at 5.00 P.M (IST). During this period, shareholders of the Company holding shares either in physical form or in dematerialised form, as on the cut-off date i.e. 22.09.2022 may cast their vote electronically. The remote e-voting module shall be disabled by CDSL for voting after 5.00 P.M. (IST) on 28.09.2022

The procedure for e-voting has been mentioned in the Notice of 42nd AGM. Mr. Shashikanth Nadig, Practicing Company Secretary has been appointed as the scrutinizer to scrutinize the remote e-voting process. In case of any queries or issues regarding e-voting, you may refer to the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at www.evotingindia.com under help section or write an email to giri@integratedindia.in or contact Mr. Giridhar, Asst. General Manager, Integrated Registry Management Services Private Limited at 080-23460815.

The documents referred to in the Notice of the AGM are available electronically for inspection without any fee by the members from the date of circulation of this Notice up to the date of AGM.

The result of e-voting shall be announced on or after the AGM of the Company not later than 2 (two) days of conclusion of the meeting The results declared along with the Scrutinizers Report shall be placed on Company's website and on the website of CDSL for the information of the Members, besides being communicated to the Metropolitan Stock Exchange of India Limited.

Since the AGM is being held through VC / OAVM, the facility for voting through ballot / polling paper shall not be made available to the shareholders.

In case a person becomes a Member of the Company after the despatch of the AGM Notice and holds shares on the cut - off date i.e. 22.09.2022, may obtain the User ID and password by sending a request at investors@jckgroup.in or giri@integratedindia.in. If the Member is already registered with CDSL for e-voting, such Member can use the existing user ID and password for casting the vote through remote e-voting.

Companies Act, 2013 and as per Regulation 42 of SEBI (LODR) Regulations, 2015, the Register of Members and Share Transfer Books shall remain closed from 19.09.2022 to 29.09.2022 (both days inclusive). Members who would like to express their views or ask questions

Notice is also hereby given pursuant to Section 91 of the

during the AGM may register themselves as a speaker by sending request from their registered e-mail address clearly mentioning their Name, Folio no, DP ID/CLIENT ID, PAN and Mobile number at investors@jckgroup.in or giri@integratedindia.in atleast 7 days before the AGM. The Company will restrict the number of speakers depending upon the availability of time for the AGM. By Order of the Board of Directors

For JCK Infrastructure Development Limited

Place: Bengaluru Dated: 03.09.2022

#### EASTCOAST STEEL LIMITED Registered Office: A-123, Royal Den Apartments, No.16, Arul Theson Street.

Palaniraja Udayar Nagar, Lawspet, Pondicherry - 605008 CIN: L27109PY1982PLC000199 | Website: www.eastcoaststeel.com

E-mail: esl@eastcoaststeel.com | Tel: 022 - 40750100 | Fax: 022 - 22044801

NOTICE OF 39™ANNUAL GENERAL MEETING

NOTICE is hereby given that the 39" Annual General Meeting ("AGM") of the members of Eastcoast Steel Limited ("the Company") shall be held on Tuesday, September 27, 2022 at 03:00 p.m. through Video Conferencing/Other Audio Visual Means ("VC/OAVM") only to transact the businesses as set out in the Notice of the AGM. Pursuant to the General Circular No. 2/2022 dated May 5, 2022, and other circulars issued by the Ministry of Corporate Affairs read with the Securities and Exchange Board of India ("SEBI") Circular no. SEBI/HO/ CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 ("Circulars"), the Company has e-mailed to all the members. Notice of AGM alongwith the Integrated Annual Report for the Financial Year 2021-22 on September 03, 2022 through electronic mode only to those members whose e-mail addresses are registered with the Company/Depositories Registrar and Share Transfer Agent. The requirement of sending physical copies of the Annual Report has been dispensed with.

The Integrated Annual Report of the Company for the Financial Year 2021-22, inter alia containing the Notice and the Explanatory Statement of the AGM has been uploaded on the website of the Company at www.eastcoaststeel.com and can also be accessed from at relevant section of the website of the Stock Exchanges i.e. BSE Limited ("BSE") viz. www.bseindia.com. The AGM Notice is also available on the website of National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com. MANNER OF REGISTERING/UPDATING E-MAIL ADDRESSES:

 Members holding shares in physical mode and who have not updated their e-mail address with the Company are requested to update their e-mail addresses by submitting Form ISR-1 (available on the website of the Company www.eastcoaststeel.com) duly filed and signed along with requisite supporting documents to Link Intime India Private Limited at C-101, 247 Park, 1st Floor, L.B.S. Marg, Vikhroli (W), Mumbai - 400083;

Members holding shares in dematerialised mode are requested to register/update their e-mail address with the relevant Depository Participants.

Manner of Casting of vote(s) through e-voting: Members can cast their vote(s) on the business as set out in the Notice of the AGM through

electronic voting system ("e-voting"). The manner of voting, including voting remotely ("remote e-voting") by Members holding shares in dematerialized mode, physical mode and for Members who have not registered their email address has been provided in the Notice of the AGM. Members attending the AGM who have not cast their vote(s) by remote e-voting will be able to vote electronically at the AGM. Joining the AGM through VC/OAVM:

Members will be able to attend the AGM through VC/OAVM, through NSDL at 03.00 p.m. The information about login credentials to be used and the steps to be followed for attending the AGM are explained in the Notice of the AGM. **CUT-OFF DATE** 

The Company has fixed Tuesday, September 20, 2022 as the as Cut-off date for determining the members eligible to vote on all resolutions set out in the AGM Notice.

Members are requested to carefully read the Notice of the AGM and in particular instructions for joining the AGM, manner of casting vote through remote e-voting or voting at the AGM. By Order of the Board of Directors

For Eastcoast Steel Limited

Place: Pondicherry Date: September 04, 2022

P. K. R. K. Menon Company Secretary

INDIABULLS HOUSING FINANCE LIMITED (CIN: L65922DL2005PLC136029)

Tel: 011-43532950, Fax: 011-43532947 Website: www.indiabullshomeloans.com, Email: homeloans@indiabulls.com, NOTICE OF 17TH ANNUAL GENERAL MEETING, E-VOTING AND **BOOK CLOSURE** 

Registered Office: 5th Floor, Building No. 27, KG Marg, Connaught Place,

New Delhi - 110 001

Notice is hereby given that the 17th Annual General Meeting ("AGM") of Indiabulls Housing Finance Limited ("the Company") is scheduled to be held on Monday, September 26, 2022, at 04:00 P.M. (IST) through Video Conferencing ("VC") Other Audio Visual Means ("OAVM") facility to transact the businesses as listed in the Notice dated August 20, 2022, convening the AGM in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and the Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI LODR Regulations") read with applicable circulars issued by the Ministry of Corporate Affairs ("MCA") and Securities and Exchange Board of India ("SEBI"). The proceedings of AGM shall be deemed to be conducted at the Registered Office of the Company. Members intending to attend the AGM through VC/OAVM may attend the AGM by following the procedure prescribed in AGM Notice.

In compliance with the relevant circulars issued by MCA and SEBI, the Notice convening 17th AGM and Annual Report for the Financial Year 2021-22 ("Annual Report") has been sent, through electronic mode on September 2, 2022 to those Members whose e-mail address is registered with the Company / Registrar & Share Transfer Agent (RTA) / Depository Participants (DPs).

The aforesaid documents are also available on www.indiabullshomeloans.com, https://evoting.kfintech.com, www.bseindia.com and www.nseindia.com

Notice is further given pursuant to Section 91 of the Act read with Rule 10 o the Companies (Management and Administration) Rules, 2014 (as amended) ("the Rules") and Regulation 42 of SEBI LODR Regulations, that the Register of Members and Share Transfer Books of the Company shall remain closed from Friday, September 23, 2022 to Monday, September 26, 2022 (both days inclusive) for annual closing (for the purpose of AGM).

Pursuant to Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Rules and Regulation 44 of the SEBI LODR Regulations and applicable Circulars, the Company is providing remote e-voting facility to all its Members to exercise their right to vote on the resolutions listed in the AGM Notice and has availed the services of KFin Technologies Limited ("KFintech") for providing VC facility and e-voting. The detailed procedure for attending the AGM through VC/OAVM and the e-voting is provided in the AGM Notice. The Notice also contains Instructions/details with regard to process of obtaining Login credentials for Shareholders, holding shares in physical form or in electronic form, who have not registered their e-mail address either with the Company or their respective DPs.

Some of the important details regarding the remote e-voting and VC/OAVM facility are provided below:

- 1			
	Link to VC / OAVM	https://emeetings.kfintech.com/	
	Link for remote e-voting	For Individual Members:	
		https://www.evoting.nsdl.com/ (holding securities	
		in demat mode with NSDL)	
		https://www.cdslindia.com/ (holding securities in	
		demat mode with CDSL)	
		For non-Individual Members and Members	
		holding shares in physical form:	
		https://evoting.kfintech.com	

the Members entitled to vote Members shall be in proportion to their shares in through remote e-voting or the paid-up equity share capital of the Company, during the AGM as on September 19, 2022.

Cut-off date for determining Monday, September 19, 2022. The voting rights of

Commencement of remote Friday, September 23, 2022 at 10.00 A.M. End of remote e-voting period | Sunday, September 25, 2022 at 5.00 P.M.

The remote e-voting shall be disabled by KFintech at 5:00 PM on September 25. 2022 and thereafter the Members shall not be able to vote through remote e-voting. However to enable the Members, who have not cast their vote through remote e-voting, insta-poll (e-voting) facility will also be made available during the AGM. Further, the Members who have cast their votes through remote e-voting may attend the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again

e-mail ID with the Company/RTA/DPs or the persons who becomes a Member of the Company after the dispatch of the AGM Notice and holds shares as on the cut-off date i.e. September 19, 2022 may obtain the User ID and password in the manner as mentioned in the Notice and can cast their vote through remote e-voting or through insta-poll (e-voting) during the meeting. Detailed instructions are provided in the AGM Notice, which is available on the website of the Company viz. www.indiabullshomeloans.com and also on the Website of the Stock Exchange(s) i.e. BSE Limited (BSE) and National Stock Exchange of India Limited (NSE) at www.bseindia.com and www.nseindia.com respectively and the website of KFintech at https://evoting.kfintech.com.

Members holding shares in physical form or those who have not registered their

All documents referred to in the accompanying Notice and the Explanatory Statement are available on the website of the Company for Inspection by the Members.

Those shareholders whose e-mail ID is not registered, can also register their e-mail ID by following the process given in the AGM Notice or sending e-mail at evoting@kfintech.com by providing their name registered as per the records of the Company, address, e-mail ID, PAN, DP ID/Client ID or Folio Number and number of shares held by them. Mr. Nishant Mittal, (Membership No. 553860), Proprietor of M/s. N Mittal &

in accordance with the Provisions of Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 (as amended) to act as Scrutinizer for e-voting In case of any query / grievance(s) connected with attending the AGM through VC/OAVM or the electronic voting, Members may contact Mr. PSRCH Murthy,

Associates, Practicing Chartered Accountants has been appointed as Scrutinize

Sr. Manager - RIS, KFin Technologies Limited, Unit: Indiabulls Housing Finance Limited, Selenium Tower B, Plot 31-32, Gachibowli, Financial District, Nanakramguda, Hyderabad - 500 032, Tel: +91 40 6716 2222, Toll Free No.: 1-800-309-4001; E-mail id: murthy.psrch@kfintech.com or evoting@kfintech.com.

> By Order of the Board For Indiabulls Housing Finance Limited

Sd/-**Amit Jain**  पंजाब नैश्रगल बैंक punjab national bank

PUNJAB NATIONAL BANK
SHARE DEPARTMENT, BOARD & CO-ORDINATION DIVISION PLOT No. 4, DWARKA SECTOR-10, NEW DELHI-110075 Email Id: hosd@pnb.co.in, Tel # 011-28044857

#### **PUBLIC NOTICE**

Notice is hereby given that Share Certificate of the Bank mentioned below has been reported lost/misplaced/stolen and the registered holder thereof/ claimant thereto has requested for issue of duplicate share certificate:

Name of Shareholder	FOIIO	Certificate	Distinctive No. of	NO. OT		
	No.	No.	Shares	Shares		
Santosh Singla	1106681	16904	6738402380- 6738402494	115		
In case any person has any claim in respect of the said shares/any objection(s) for the issuance of duplicate certificate in favour of the above stated shareholder/ claimant, he/she/they should lodge their claim or objection within 15 days of the date of publication of this Notice. If within 15 days from the date hereof no claim is received by						

the Bank in respect of the said certificate, duplicate share certificate/letter of confirmation will be issued. The public is hereby cautioned against dealing in any way For Punjab National Bank

Date: 03.09.2022 Place: New Delhi

with the above mentioned certificate(s).

(Ekta Pasricha) **Company Secretary** 

#### **NEW DELHI TELEVISION LIMITED**

CIN: L92111DL1988PLC033099 Regd. Off.: B 50-A, 2nd Floor, Archana Complex, Greater Kailash - I, New Delhi-110048 & Phone: (91-11) 4157 7777, 2644 6666 | TF Fax: 49862990

E-mail: secretarial@ndtv.com | # Website: www.ndtv.com

NOTICE OF THE 34th ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION

Members are hereby informed that despatch of the Notice of the 34th Annual General Meeting ("AGM") of New Delhi Television Limited ("the Company") scheduled to be held on Tuesday, September 27, 2022 at 3.00 P.M. (IST) through Video Conferencing, along with the Audited Financial Statements (Standalone and Consolidated) for the financial year ended March 31, 2022, the Board's Report, Auditor's Report and other documents required to be attached thereto, have been completed electronically on September 03, 2022, to the Members of the Company in conformity with the regulatory requirements. The Notice of AGM and the aforesaid documents are available on the Company's website at www.ndtv.com and on the website of the Stock Exchanges, i.e. BSE Limited ("BSE") and National Stock Exchange of India Limited ("NSE") at www.bseindia.com and www.nseindia.com respectively, and on the website of National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com

In terms of Section 108 of the Companies Act, 2013, read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the resolutions for consideration at the 34th AGM will be transacted through remote e-voting (facility to cast vote prior to the AGM) and also e-voting during the AGM, for which the Company has engaged the services of NSDL Information and instructions for Members comprising manner of voting, including

voting remotely by Members holding shares in dematerialized mode, physical mode and for those who have not registered their e-mail address has been provided in the Notice of AGM. The manner in which (a) person who become Members of the Company after despatch of the Notice of the AGM and holding shares as on the Cut-off Date (mentioned herein); (b) Members who have forgotten the User ID and Password, can obtain / generate the User ID and Password, has also been provided in the Notice of the AGM. The remote e-voting facility will be available during the following voting Commencement of Remote e-voting | Saturday, September 24, 2022 (10:00 A.M. IST)

The remote e-voting will not be allowed beyond the aforesaid date and time and the remote e-voting module shall be forthwith disabled by NSDL upon expiry of the Member attending the AGM, who have not casted their vote(s) by remote e-voting will

be able to vote electronically during the AGM. Only those Members whose names are recorded in the Register of Members as on the Cut-off Date i.e. Tuesday, September 20, 2022 shall be entitled to avail the facility of

In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) and e-voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on toll free no.: 1800 1020 990 and 1800 22 44 30 or send a request to Ms. Sarita Mote, Assistant Manager, NSDL at evoting@nsdl.co.in. The result of e-voting will be declared within two working days from the conclusion of the AGM and the same, along with the Scrutinizer's Report, will be available on the website of the Company at www.ndtv.com and on the website of NSDL at https://www.evoting.nsdl.com/. The result will simultaneously be communicated to the Stock Exchanges.

> For New Delhi Television Limited Parinita Bhutani Duggal

Date: September 03, 2022

Place: New Delhi

Company Secretary & Compliance Officer

# Regd Office: 8/226, Second Floor, SGM Plaza, Arya Nagar, Kanpur UP 208002

E-mail: rgc.secretarial@rediffmail.com, Website: www.raghunathintlimited.in NOTICE OF 28" ANNUAL GENERAL MEETING (AGM). REMOTE EVOTING INFORMATION AND BOOK CLOSURE

The 28th Annual General Meeting (AGM) of the members of Raghunath

A.M., at the Registered office of the Company situated at 8/226, Second Floor,

SGM Plaza Arya Nagar Kanpur, Uttar Pradesh 208002 to transact the Ordinary

- and Special Businesses set out in the Notice of the AGM dated 27th, August, The Register of Members and Share Transfer Books of the Company will remain closed from 23rd September, 2022 to 29th September, 2022 (both days
- Register of members of the Company are updated after giving effect to all valid share transfers in physical form lodged with the Company/Registrar and Share Transfer Agent i.e. M/s Link Intime India Private Limited, 1.Noble Heights, 1st
- Floor, C-1 Block, Near Savitri Market Janakpuri, New Delhi, DL-110058. Electronic Copies of the Notice of The AGM, Annual Report for 2021-2022 and the Attendance Slip along with the Proxy Form have been sent to all the members via Email id-registered with the Company/ Depositary Participant(s)/RTA.
- whose Email-Ids are not registered with the Company / Depositary / RTA. The Notice of AGM and the Annual Report are also available on the Company's Website www.raghunathintlimited.in and also available at the Registered Office

of the Company for inspection during business hours on any working days

- Pursuant to Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and amendment thereof, the Company is pleased to provide its members the electronic facility (remote e-voting) for transacting all the items of business mentioned in the notice through National Securities Depository Limited (NSDL). The Remote e-voting period will commence from 09:00 A.M. (IST) on Monday, 26th September, 2022 and ends on 05:00 PM (IST) on Wednesday, 28th September, 2022. Members may cast their vote by accessing the website
- During the Remote E-Voting period, Shareholders/Members of the Company, holding shares either in physical form or in dematerialized form, as on the Cut-off date i.e. 22nd September, 2022 may cast their vote electronically by Remote E-Voting. The Voting module shall be disabled by NSDL after the said period. Once the vote on resolution is cast by Member, the same cannot be modified

www.evoting.nsdl.com by following the instructions given in Note No. 18 of the

- The voting rights shall be as per the number of shares held by the members as on vote electronically only if they are holding shares as on that date.
- have access to e-voting facility, they may send their assent or dissent in writing on the Postal Ballot Form attached with Annual Report for the Financial Year 2021-2022, but such facility is available only at the AGM.
- Free No. 1800-0222-990 to the Company Registrar M/s Link In Time India Private Limited at santanu.mukhopadhyay@linkintime.co.in. In the event Members Cast his/her votes through both processes i.e. Remote evoting and Ballot Form, the votes in the electronic system would be considered
- The entry to the Annual General Meeting (AGM) will be regulated by Attendance. Slips, which is attached with the Notice of the AGM, Members are requested to bring duly signed Attendance slip to the meeting and hand it over at the entrance. 14. A member may participate in the AGM even after exercising his right to vote
- through remote e-voting but shall not be allowed to vote again at the AGM. 15. The Scrutinizer will submit his final report after the conclusion of voting at the Annual General Meeting but not later than Closing of the business hours on 1st
- resolutions taken up at 28th Annual General Meeting on or after the submission of final Report by the Scrutinizer. Company has made/will make appropriate arrangements for convening the said Annual General Meeting by duly complying with the Directions/Guidelines issued by

For Raghunath International Limited

(G.N. Choudhary) Whole Time Director

Company Secretary

**Bonny Bopaiah** Company Secretary

Date: September 3, 2022

Place : Gurugram

Company Secretary

Place: Kanpur Date: 03.09.2022

Remote e-voting and e-voting during AGM:

emote e-voting or e-voting during the AGM.

Monday, September 26, 2022 (5:00 P.M. IST)

RAGHUNATH INTERNATIONAL LIMITED CIN No.: L52312UP1994PLC022559 Corporate Office: 6926, Jaipuria Mills, Clock Tower, SubziMandi, Delhi-110007

Notice is hereby given that: International Limited will be held on Thursday, 29th September, 2022at 11.00

The Company has Dispatched Physical Copies of Notice of AGM, Attendance Slip and Postal Ballot Form, (in lieu of Remote E-Voting) to those shareholders,

(except on Public Holidays) prior to the date of 28th Annual General Meeting i.e. 29th September, 2022.

Thursday, 22nd September, 2022 (Cut-Off date). Members are eligible to caste The Company has also provided the Voting facility to the members who don't

 The Procedure of E-voting is available in the Notice of AGM. In case of any. queries pertaining to e-voting, you may refer to Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at www.evoting.nsdl.com or call at Toll

and the Votes of Ballot Form would be ignored.

16. The Chairman of the meeting shall announce the result of voting on the

the Central/State Government with respect to Covid-19 Pandemic as applicable.

DIN: 00012883 

Date: 03.09.2022 financialexp.epapr.in

Place: Kolkata

NOTICE TO MEMBERS FOR THE 21ST ANNUAL GENERAL MEETING ('AGM') AND FOR UPDATION OF EMAIL ADDRESSES

In compliance with the Circulars, AGM Notice along with the Annual Report for FY

Members will be provided with the facility to cast their vote electronically, through the

For V2 Retail Limited

# ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பை புற்றுநோய் சிகிச்சைக்காக ரு.2 கோடியில் ஜெர்மன் நாட்டு நவீன கருவி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் இயக்கி வைத்தார்

சென்னை, செப்.4 ஒமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பை புற்றுநோய் கோடியில் சிகிச்சைக்காக ஜெர்மன் நவீன சிகிச்சை அமைச்சர் கருவியை மா.சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

சென்னை ஓம<u>ந்த</u>ூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியின் கதிர்வீச்சு புற்றுநோய் வளாகத்தில் கதிர்வீச்ச<u>ு</u> சிகிச்சை கருவியை (பிரேக்கி தெரபி) மருத்துவம் நல்வாழ்வு**த்**துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பயன்பாட்டிற்காக பொதுமக்கள் தொடங் கிவைத்தார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது**:** 

புற்றுநோய் பிரேக்கி சிகிச்சைக்காக தெரபி செலவில்  $e\pi.2$ ஜெர்மனியில் இருந்து வாங்கப்பட்டு, தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையில் கட்டியின் அருகில் பாதிப்பு உறுப்புகளுக்கு புற்றுநோயினால் ஏற்படாமல், பாதிக்கப்பட்ட திசுக்கள் மட்டும் முற்றிலும் அழிக்கப்படும்.

மிகக்குறைந்த நேரமே (10 நிமிடம்) நடைபெறும் சிகிச்சையை இந்த நோயாளிக்கு 3 முறை அளிக்கப்படும். அறுவை சிகிச்சை சாத்தியமில்லாத புற்றுநோயின் வாய்ப் முற்றிய நிலைகளுக்கு இந்த சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆகின்ற செலவு ரூ.24 முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதே சிகிச்சையை

கடல்சார் ஆய்வு பணிகளை з

அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். தொல்லியல் துறை இந்திய கடல்சார்

கடல் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம்

காண்பதற்கு கடல்சார் முன்கள ஆய்வு

பணிகளை மேற்கொண்டு உள்ளது.

இந்த பணிக்கு சாகர் தாரா ஆய்வு

நிகழ்ச்சி

மாவட்ட

ஆகியோர்

செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். வ.உ.சி. துறைமுக தலைவர் டி.கே.

மாநகரா**ட்**சி

தொழில்துறை, தமிழ் அலுவல்

தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்

தென்னரசு, சமூகநலன் மற்றும்

மகளிர் உரிமைத்துறை அமைச்சர்

கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன்

மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

ஆகியோர் கொடியசைத்து பணியை

பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு

1968ல் இருந்து கொற்கையில்

துறைமுகம்

ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.

தொடங்கி வைத்தனர்.

நிருபர்களிடம் கூறியதாவது:

இதன் தொடர்ச்சியாக

நடைபெறும் ஆய்வில்

கொற்கை

**\\$** 

POEL

இடம் : சென்னை

**тытей**: 03.09.2022

துறைமுகத்தில்

கப்பல் பயன்படுத்தப்படுகிறது.

ஆய்வு

அடையாளம்

தூத்துக்குடியில்

பல்கலைக்கழகம்

இணைந்து

இந்த

தொடக்க

ெஜகன்

வகித்தனர்.

துறைமுகத்தை

துறைமுகத்தை

மற்றும் தேசிய

அடையாளம்

பணிகளுக்கான

தூத்துக்குடி

கலெக்டர்

முன்னிலை

தற்போது

பழைய

நேற்று

காண்பதற்கு

மூலம்



ஆஸ்பத்திரியில் செய்தால் ஒரு முறைக்கு ரூ.30 ஆயிரம் வீதம் என ரூ.90 ஆயிரம் வரை செலவாகும். வசதிகளுடன், மிகவும் கூடுதல் சிறப்பாக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.

வகையில் கருவியை ரோபாடிக் செலவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட<u>ந்</u>த மார்ச் மாதம் 15ந் தேதி முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மத்திய அரசின் எய்ம்ஸ், ஜிப்மர் மற்றும் சில தனியார் ஆஸ்பத்திரிகளில் மட்டுமே இந்த வசதி உள்ளது. இந்த கருவியின் மூலம் இதுவரை 56 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் குறைபாடு க(ர கண்டறியும் பரிசோதனை கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிகிச்சை பிரிவில் படுக்கை வசதி 35ல் இருந்து 106 ஆகவும், வெண்டிலேட்டர் வசதி 35ல் இருந்து

கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண்பதற்கு

86 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதியதாக அல்ட்ரா ஸ்கேன் 5 வாங்கப்பட்டுள்ளது. டயாலிசிஸ் கருவிகள் 20ல் இருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கான பல்வேறு அறுவை சிகிச்சை முறைகளில் கடந்த ஆண்டு மே மாதம் 7ந் தேதி முதல் இந்த ஆண்டு ஆகஸ்டு 31ந் தேதி வரை 24 ஆயிரத்து 20 பேருக்கு ரூ.70 கோடியே 77 லட்சம் செலவில் கதிரியக்க சிகிச்சைகளும், 1 லட்சத்து 41 ஆயிரத்து 610 பேருக்கு ரூ.80 கோடியே 71 லட்சம் செலவில் மருத்துவ புற்றுநோய் சிகிச்சைகளும், 12 ஆயிரத்து 538 பேருக்கு ரூ.29 கோடியே 79 லட்சம் செலவில் அறுவை சிகிச்சைகள் என மொத்தம் 1 லட்சத்து 78 ஆயிரத்து 168 பேருக்கு ரூ.181 கோடியே 27 லட்சம் முதலமைச்சரின் காப்பீட்டு தொகையின் கீழ் செலவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

# 'நெட்வொர்க்' பிரச்சினைக்கு தீர்வு: எந்தவித தடையும் இன்றி பத்திரப்பதிவு செய்யலாம்

சென்னை, செப்.4 ' நெட் வொர்க் ' பிரச்சினைக்கு காணப்பட்டுள்ளதால், எந்தவித தடையும் இன்றி பத்திரப்பதிவு செய்யலாம் பதிவுத்துறை சிவன் ஐ.ജ<del>്</del>.

தெரிவித்துள்ளார். ்பத்திரப்பதி வுத்து றை சிவன் வெ ளி யிட் டு ள் எ செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மு தல மைச்சர் மு.க.ஸ்டோ லின் மற்றும் அமைச்சர் மூர்த்தியின் வழிகாட்டு தெலின்படி, பதி வுத்து றையின் செயல்பாடு களை மேம்படுத்துவதற்காக பல சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக பதி ஷத்து றையால் பயன்படுத்தப்பட்டு வரும் மென்பொருளில் மேற்கொள்ளப்பட்டு

அலகுகள் உ நவோக்கப்பட்டு தற்போ<u>க</u>ு நடைமுறை ப்படுத்தப்பட்டுள்ளன.

ஆவணதாரர்களை அடையாளம் கண்டு ஆள்மாறாட்டத்தை தவிர்த்தல், வி ல் லங்கச்சான் றி ல் மேற்கொள்ள തെ ത്ത ய வ ழி விண்ணப்பித்தல், கிறிஸ்தவ திருமண வடிப்புகளை சம்பந்தப்பட்ட பதிவுத்துறை தலைவர் அ லு வே லகத் தி ல் கேரிலோ அல்லது இணையவழியாகவோ விண் ணப்பித்து பெற்றுக்கொள்ளுதேல், ஒருங்கிணைந்த தணிக்கை முதியவர்களுக்கு ஆ வணப்பதி வில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஆவணங்களை செய்வதற்காக பொதுமக்கள் இணையதளத்தில்

முன்பதிவு செய்துகொண்டு சார்பதிவாளர் அலுவலகம் வந்த பின்னர் முன்பதிவு செய்த அதே வரிசையில் வெரி சைக்கிரமமாக எந் த வி த மான பாகு பாடு மின்றி ஆவணங்கள் எடுக்கப்பட்டுள்ளது. பொகுவாக தல்ல நாள், தல்ல நேரம் பார்த்தே ஆ வணங்களைக் தாக்கல் செய்கின்றனர். மங்களகாமான நாட்களில் ஆவணப்பதிவு மேற்கொள்ள விரும்பி ஒரே சமயத்தில் சார்பதிவாளர் அலு வலகத்துக்கு பொதுமக்கள் எண்ணிக்கையில் வருவது

சமயத்தில் அனைத்து அலு வலகங்களிலு ம் ஆவை பைப்பதிவு மேற்கொள்ளப்படும்போது நெட்வொர்க்'கில் அதிக நெரிசல் ஏற்பட்டு மன் பொரு ளின் சயல் தி பாதிக்கப்படு கிறது. பொது மக்களின் வசதிக்காக சொத்து குறித்த வில்லங்க விவாங்களை பை தி ஷத்து றையின் வலைதளத்திலி ருந்து இணையவழியாக இலவசமாக பார்வையிட ஏற்படுத்தி யி ரூந்த வசதியினை பயன்படுத்தி சில செல்போன் செயலிகள்

வழக்கமாக உள்ளது.

அவ்வாறு

சமீபத்தில் வருவகு கண்டறியப்பட்டு, இதனால் ஏற்பட்ட பிரச்சினையை மென்பொருளை செய்து மேம்படுத்தும் பணிகள் பதிவுத்துறை இரவு–பகலாக நடைபெற்றது**.** தன் னிச்சையாக

'டேக்' வலை தளத்தில் செய்யப்பட்டிருந்த அந்த செல்போன் தற்போது இணைப்பு து ண்டிக்கப்பட்டு, 'நெட்வொர்க்' பிரச்சினை சீராக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறையின் யு.ஆர். எல். எனப்படும் இணைய முகவரியினை குறியாக்கம் செய்தல், இரண்டு மேல் நொடிகளுக்கு காலமெடுக்கும் மிதவேக தரவு தள வினவுகளை மாற்றியமைத்தல், தளத்தை சுத்தப்படுத்துதல் ஆகிய மேம்பாட்டு பணிகள் மூலம் மென்பொருள் செய்யப்பட்டு கடந்த 2ந்தேதி முதல் பொதுமக்கள் எந்தவிதமான இன் ன லு மின் றி மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மென் பொருள் செயல்படுவது . கொடர்ச்சியாக கண்கோணிக்கப்பட்டு, ஆவணப்பதிவ தடையின்றி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு வில்லங்கச்சான்றுகளை கூறப்பட்டுள்ளது.

# தமிழகத்தில் நேற்று 473 பேருக்கு கொரோனா

இன்னோவேஷன் சாப்ட்வேர் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட்

செம்மஞ்சேரி, சென்னை, தமிழ்நாடு – 600119

CIN: L74999TN1992PLCO23734. Email: innovationsoftware92@gmail.co

அறிவிப்பு நிறுவனங்கள் சட்டம், 2013('சட்டம்')ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் கார்ப்பரேட் விவகார அமைச்சக்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகளுக்கு இணங்க. நிறுவனத்தின் 30வது வருடாந்தி போதும் மற்றும் அதன் கீழுள்ள விதிகளுக்கு இணங்க. நிறுவனத்தின் 30வது வருடாந்திர போதும் கூட்டம் ('AGM') புதன்கிழமை, 28 செப்டம்பர் 2022 அன்று காலை 11.00 மணிக்கு (இந்திய

பொருந்தக்கூடிய விதிமுறை தேவைகளுக்கு இனங்க, செப்டம்பர் 1, 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு, நிறுவனத்தில் அல்லது டெபாசிட்டரிகளிடம் மின்னஞ்சல் முகவரிகள் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மின்னனு முறைமில் அனுப்பப்படும். கூறப்பட்ட வருடாந்திர பொதுக்கூட்ட அறிவீப்பு மற்றும் 2021–22 அறிக்கை மற்றும் கணக்குகள் ஆகியவை நிறுவனத்தின் கார்ப்பரேட் இணையதளத்திலும் (www.innovationineothware.com)

டப் பிரிவு 108 மற்றும் நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014ம

கட்டப் பார்வு 100 மற்றும் நறுக்கையே பிரிலிப்பதற்கான தீர்மானங்க விதி 20லாட்டி, 30வது வருடாத்திர பொதுக்கூட்டத்தில் பரிலீலிப்பதற்கான தீர்மானங்க தொலைதூர மின் வாக்களிப்பு (அதாவது, வருடாத்திர பொதுக்கூட்டத்திற்கு முல

வது உண்டியு. அவனு வருடாந்து பொதுகைட்டத்தில் பாலைப்பத்தினை அப்பிக்கியில் விடுக்கியில் வாக்களிப்பு (அதாவது, வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன் வாக்களிக்கும் வசதி) மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது மின் வாக்களிப்பு மூலம் பரிவர்த்தனை செய்யப்படும். இந்த நோக்கத்திற்காக நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடேட் ('என்எஸ்டிகஸ்)' சேவைகள் நிறுவனத்தால் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சிலிமிடேட் ('என்எஸ்டிகஸ்)' சேவைகள் நிறுவனத்தால் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அல்லது சான்றிதழ் படிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் அல்லது நிறுவனம் அல்லது டெபாசிட்டரெகளில் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத மற்றும் வருடாந்திர

டெபாசிட்டரிகளில் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத மற்றும் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2021—22 அறிக்கை மற்றும் கணக்குகள் ஆகியவற்றைப் பெற விரும்பும் உறப்பினர்களுக்கு அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது அல்லது கூட்டத்தின் போது தொலைதூர மின் வாக்களிப்பு அல்லது மின் வாக்களிப்பு மூலம் வாக்களிப்பு முன்கூட்டியே வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படுகிறது. அவர்களின் பெயர் மற்றும் டிபி ஐடி மற்றும் கிளையண்ட ஐடி/போலியோ என்னைக் குறிப்பிட்டு, அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்யக் கோரி Innovationsoftwarea 2இராவி.comக்கு கடிதம்

ஈஸ்ட்கோஸ்ட் ஸ்டீல் லிமிடெட்

பதிவு அலுவலகம்: A-123.ராயல் டென் அபார்ட்மெண்ட்ஸ்

எண். 16, அருள்தீசன் தெரு, பழனிராஜா உடையார் நகர்,

லாஸ்பேட்டை, பாண்டிச்சேரி 605 008

CIN No. L27109PY1982PLC000199 | Website: www.eastcoaststeel.com

E-mail: esl@eastcoaststeel.com | Tel: - 022-40750100 | Fax: 022-22044801

39வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு

வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் மீது பரிவர்த்தனை மேற்கௌள்ள ஈஸ்ட்கோஸ்ட் ஸ்டீல் லிமிடெட்டின் (கம்பெனி) உறுப்பினர்களுக்கான 39வத

ேற்றகொள்ள ஈஸ்ட்கோஸ்ட் ஸ்டீல் லிமிடெட்டின் (கம்பெனி) உறுப்பினர்களுக்கான அவது வருடாந்திர பொதுக் கூட்டம் செவ்வாய்கிழமை, 27 செட்டம்பர், 2022 அன்று மாலை 3.00 மணிக்கு காகொள்குர் கிருந்திர பொதுக் கூட்டம் செவ்வாய்கிழமை, 27 செட்டம்பர், 2022 அன்று மாலை 3.00 மணிக்கு காகியாதிருந்த

ளூற்றுவைை வகை, 1267/1707 பார் (பார் பிரி இதி ஆண்டு 2021-22க்களை விடிபந்தில் இனங்க, வருடாந்திர் பெகும் கூட்ட அறிவிப்புடன் நிதி ஆண்டு 2021-22க்கள் வருடாந்திர் அறிக்கை ஆகியவற்றை மின்னணு முறையில் கம்பெனி/வைப்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் 3 செப்டம்பர், 2023 அன்று கம்பெனி அனுப்பி வைத்துள்ளது. கோரிக்கையின் அடிப்படையில் காகித வடிவில்

இன்னோவேஷன் சாப்ட்வேர் எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட் சார்பா

நேரப்படி.) காணொலி காட்சி.இதர ஒளி ஒலி சாதனங்கள் மூலம் நடைபெறுகிறது உறுப்பினர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. 30வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2021—22 அறிக்கை மற்றும் கண

பதிவு அலுவலகம்: மனை எண்.51, சாதார் பட்டேல் சாலை (உண்ண

தமிழகத்தில் நேற்று **4**73 பேருக்கு கொரோனா கொற்று

செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில<u>்</u> நேற்றைய கொரோனா குறித்து மருத்துவம் மற்றும் நல்வாழ்வு**த்**துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் நேற்று புதிதாக 280 ஆண்கள், பெண்கள் மொத்தம் *473 பேருக்*கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 82 பேர், கோவையில் 61 பேர் உள்பட 35 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் 21 மாவட்டங்களில்

**சென்னை, செப்.4** மட்டும் பாதிப்பு 10க்கும் கீழ் குறைவாக உள்ள<u>து</u>. பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் ராமநாதபுரத்தில் பாதிப்பு இல்லை.

மேலும், வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் 346 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தமிழகத்தில் மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. கொரோனா பாதிப்புக்குள்ளாகி 34 பேர் ஆயிரத்து உள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

# டான்ஃபாக் இண்டஸ்ட்ரீஸ்

பதிவு அலுவலகம் : 14. சிப்காட் தொழிற்பேட்டை வளாகம், டனூர் - 607 005, தமிழ்நாடு. TEL: 04142-239001 TO 239005 FAX: 04142-239008

48வது வருடாந்திர பொதுக்கூட்டம், புத்தகம் மூடல் அறினிப்பு <u> மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது தொலைதூர மின்னண</u>

வாக்குப்பதிவு / மின்னணு வாக்குப்பதிவு பற்றிய தகவல் 23 ஆகஸ்ட் 2022 தேதியிட்ட வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பில் கண்டுள்ள அனுவல் இணங்களை செயல்படுத்த டான்பாக் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் 18வது வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) திங்கட்கிழமை, 26 செப்டெம்ப 2022 அன்று மதியம் 12.00 மணிக்கு காணொளி காட்சி (VC) / இதா ஒளி, ஒன் சாதணங்கள் (OAVM) மூலம் நடைபெறுகிறது என்று இதன் மூலம்

அறினிக்கப்ப**டுகி**றது. கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய பிரிவுகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் (சட்டம்), செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (செபி பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015ல் விதிகள் மற்றும் இந்திய அரசின் கம்பெனி னிவகாரங்கள் அமைச்சகத்தினால் எம்சிஏ) வெளியிடப்பட்ட 5 மே, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 20/2020, 8 ஏப்ரல் 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண். 14/2020 மற்றும் 13 ஏப்ரல் 2020 தேதியிட்ட பொது சுற்ற**றிக்கை எண்.** 17/2020 மற்றும் 1 ஒப்ரல், 2020 மற்றும் 13 ஜனவரி 2021 தேதிமிட்ட பொது சுற்றழிக்கை எண் 02/2021 தேதிமிட்ட செபியினால் வெளியிடப்பட்ட சுற்ற**றி**க்கை எண் SEBUHO/CFD/CMD1/CIR/P/2020/79 மற்றும் 12 மே, 2020 மற்றும் 15 ஜனனமி, 2021 தேதிமிட்ட சுற்றறிக்கை SEBU/HO/CFD/CMD2/CIR/P/2021/11 மற்றும் 13 மே, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62ன்ப செபியினால் (கூட்டாக எம்சிஏ மற்றும் செபி சுற்றறிக்கைகள்

மேற்கண்ட விதிமுறைகளுக்கு இணங்க, 48வது வருடாந்திர பொதுக்கூட் அறினிப்ப மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை 2 செப்டெம்பர் 2022 அன்று (இந்த நோக்கத்திற்காக 'கட் ஆப் தேதி') கிடைக்கும் முதன்மை தரவுகளின்பட கம்பெனி / வைப்புத்தொகை பங்கேற்பாளரிடம் ஏற்கனவே செல்லுபடியாகும மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த பங்குதாரர்களுக்கு மட்டுபே ந்சல் அனுப்பப்பட்டுள்ளன. உறுப்பினர்களுக்கு கயை மின்னணு முமையில் ரணு முறையில் அனுப்பும் பணி 3 செப்டெம்

சனிக்கிழமையன்று நிறைவடைந்துள்ளது. 06 மே 2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கம்பெனியின் இயக்குனர்கள் குழு பாநதுரைத்த ஒரு ஈக்விட்டி நடைபெறவிருக்கும் வருடார் அளிக்கண் ஈக்னிட்டி பங்கிற்கு ரூ.5.50/– ஈவுத்தொகையை வருடாந்திர பொதுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டால் 19 செப்டெம்பர் 2022 அன்று தகுதி உள்ள உறுப்பினர்களுக் அளிக்கப்பட்டால் 19 செப்டெம்பர் 2022 அன்று தகுதி உள்ள உறுப்பினர்களுக் வழங்கப்படும். உறுப்பினர்களின் பதிவு, டீமெடீரியலைஸ் செய்யப்பட் . விமிடெட் மற்றும் சென்ட்ரல் டெயாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட்

ஆகியவற்றால் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். ஆன்கள்றது. வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2021–22ம் நிதியாண்டிற்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.tanfac.com, ஸ்டாக் எக்ரேஞ் இணையதளம் www.bseindia.com மற்றும் சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லியிடெட் (சிடிஎஸ்எல்) இணையதளம் www.evotingindia.comல் கிடைக்கிறது.

மின்னணு வாக்குப்பதிவிற்கான வழிமுறைகள் :

கம்பெணிகள் சட்டம் 2013 பிரிவு 108 மற்றும் கம்பெணிகள் (மேலாண்ண மற்றும் நிர்வாகம்) னிதிகள் 2014, னிதி 20 மற்றும் செபி (எல்ஓடிஆர்) னிதிகள் பற்றும் நாவாவம் வதனை உச்ச, வந் உச மற்றும் வாப் (வணுடித்ர) வந்தன் 2015, விதி 44ன்படி. வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது வழங்கப்பட்ட ASM (Insta Poli)ன் மூலம் தொலைதார மின்னனு வாக்குப்பதிவு / மின்னணு வாக்குப்பதிவு வசதியை கம்பெனி தனது உறுப்பினர்களுக்கு வழங்குவதில் யகிழ்ச்சி அடைகிழது. வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னர் வாக்களித்த உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கலாம். ஆணல் மீண்டுர் **யக்களி**க்க தகுதி கிடையாது.

மின்னணு வாக்குப்பதினிற்கான கட் ஆப் தேதி அதாவது 19 செப்டம்பர் 2022 அன்று உறுப்பினர்கள் பதிவேடு / வைப்பாளர்களால் பராமரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளர்கள் பதிவேட்டில் கண்டுள்ள பெயர்களில் உள்ள உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு / மின்றணு வாக்குப்பதிவு வசதிலை பெற தகுதி உடையவாக்க ஆவார்கள். 48வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிளிப்பின் சாப்ட் நககை ஆவாங்கர். 48வது வருடாந்திர பொதுக்கபட அறுவாயான சாட நக்கை மின்னஞ்சல் மூலம் அனுப்பிய பிறகு ஆனால் வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு / மின்னணு வாக்குப்பதிவிற்கு கட் ஆப் தேதியான 19 செப்டெம்பர் 2022க்கு முன்னனோ பங்குகளை பெற்று கம்பெனியின் உறுப்பினரான ஒரு நபர் மின்னணு வாக்குப்பதிவிற்கான நடைமுறையை அறிய https://www.evolingindia.comல் உள்நுழையலாம் அல்லது corpserv@integratedindia.inக்கு அஞ்சல் செரியமலாம்.

வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பில் குறிப்பு எண்.27ல் வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு / மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிப்பதற்கான முறை விரிவா பொதுக்கட்டத்துண்போது 'தொலைதும் வாக்களிப்பதற்கான முறை விரிவாக அதுப்பப்பட்டுள்ளது. மேலும், கம்பெனியின் இணையதளம் www.tanfac.com மற்றும் CDSL இணையதளம் https://www.evotingindia.comக் வெளியிடப்பட்டுள்ளது. தொனைதூர மின்னணு வாக்குப்பதிவு வெள்ளிக்கிமுரை, 23 செப்டெம்பர் 2022 ன்றாண்குறு பியல்களு விகையுள்ளது. அன்று காலை 9.00 மணிக்கு துவங்கி குளிற்றுக்கிழமை, 25 செட்டெம்பர் 2023 அன்று மாலை 5.00 மணிக்கு (EVSN 220819008) முடிவடைகிறது. மேற்சொன்ன தேதி மற்றும் நேரத்திற்கு பின்னர் உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய தொலைதூர் மின்ணணு வாக்குப்பதிவு முறை நிறுத்தப்படும். மேலே குறிப்பிட்டுள்ளபடி மின்வாக்களிப்பு காலத்தில் வாக்களிக்காத உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது Insta Pol⊨ மூலம் மின்னணு முறையில் <mark>வாக்கள</mark>ிக்கும் வசதியைப் பெறலாம்

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் அல்லது பிரச்சிலைகள் இருப்பின் அது குநித்து உறுப்பிணர்கள் உதவிப்பிரிவின் கீழுள்ள www.evotingindia.comல் கிடைக்கும் ''தங்கள் வாக்குகளை அளிக்க பங்குதாரர்களுக்கான பயணர் கையேடு'' மற்றும் ''எம்–வோட்டிங் மூலமாக பங்குதாரர்கள் வாக்களிப்பதற்கான பயனர் கையேடு'' ஆகியவற்றை பார்வையிடலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் துணை மேலாளர், சிடி.எஸ்எல், 16வது மாடி, பிரோஸ் ஜீஜீபாய் \_வர்ஸ், தலால் தெரு, போர்ட், மும்பை elpdesk.evoting@cdslindia.com கட்டணமில்லா எண் 1800 200 5533ல் அணு

கம்பெனிகள் சுட்டம் 2013. பிரிவ 91 மற்றம் செரி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 42-ன்படி கம்பெனியின் \_றுப்பிணர்கள் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற பக்ககங்கள் செவ்வாய்க்கிமண 20, செப்டெம்பர் 2022 முதல் திங்கட்கிழமை 26, செப்டெம்பர் 2022 முடிய (இரு நாட்களும் உள்பட) மூடப்பட்டிருக்கும்.

வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பில் குறிப்பிட்டுள்ள குறிப்புகளையும் குறிப்பாக, வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சேருவதற்கான வழிமுறைகள் தொலை தூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்கும் முறை (Insta Poll) பற்றி கவனமாக படிக்குமாறு பங்குதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பேய்டு உக்குணின்படி Н. вышимостиной

தூத்துக்குடியில் கப்பல் மூலம் கடல்சார் ஆய்வு பணி **3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்** 



இருக்கும். கொற்கை, கடலில் இருந்து 8 காலத்தில் துறைமுகத்துக்கு தொலைவில் கி.மீ. தாமிரபரணியில் இருந்து வடக்கு 3 மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும்

கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஆனால் பண்டைய நிலவியல் அமைப்புபடி கொற்கை எந்த இடத்தில் அமைந்திருக்க வேண்டும். து\_\_\_\_\_ கடலின் பகுதி எங்கே இருக்க

இருக்கிறது என்பதையும் கண்டறியும் வேண்டும். அதன் கட்டமைப்புகள் தற்போது ஏதேனும் இருக்கிறதா 🤈 , சிதைந்த உள்ளது. கப்பல்களில் இருந்து மரக்கலன்கள் கிடக்கிறதா? என்பதை ஆய்வுகள்படி கண்டெடுப்பதன் மூலமாக இங்கே உள்ள பழைய துறைமுகங்கள், பண்பாட்டு நாகரிக சின்னங்களாக அமைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

### சென்னை மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் குழாய்களில் தூர்வாகும் பணிகள்: நாளை முதல் 15ந்தேதி வரை நடக்கிறது

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் குழாய்களில் தூர்வரும் பணிகள் நாளை முதல் 15–ந்தேதி

சென்னை, செப்.4 வரை நடக்கிறது.

சென்னை பெருநகர் குடி நீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்

பிஓசிஎல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் CIN: L52599TN1988PLC015731 பதிவு அலுவலகம் : வெல்லிங்டன் கிரசண்ட், முதல் மாடி, எண்.6/2, பைகிராப்ட்ஸ் கார்டன் ரோடு, நுங்கம்பாக்கம், சென்னை - 600006. தொலைபேசி : +91 - 44 - 4914 5454, தொலைநகல் : +91 - 44 - 4914 5455.

#### மின்னஞ்சல் : corprelations@poel.in; இணையதளம் : www.poel.in பொது அறினிப்பு – 34வது வருடாந்திர பொதுக்கூட்டம் கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய பிரிவுகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் கார்ப்பரேட்

னிவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட மே 5, 2022, டிசம்பர் 14, 2021, டிசம்பர் 8, 2021, ஜனவரி 13, 2021, மே 5, 2020, ஏப்ரன் 13, 2020 மற்றும் ஏப்ரன் 8, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கைகள் (''ளம்சிஏ சுற்றறிக்கைகள்'') மற்றும் செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியாவினால் வெளியிடப்பட்ட மே 13, 2022, ஜனவரி 15, 2021 மற்றும் மே 12, 2020 தேதியிட்ட சுற்றுறிக்கை ('செபி சுற்றுறிக்கை')ன்படி, POCL எண்ட்ப்பிரைசஸ் லிமிடெட்டின் ('கம்பெனி') 34வது வருடாந்திர பொதுக்கூட்டம் வியாழக்கிழமை, செப்டம்பர் 29, 2022 அன்று மாலை 05.00 மணிக்கு ('AGM' / 'Meeting') காணொளி காட்சி (VC) / இதர ஒளி ஒலி சாதனங்கள் (OAVM) மூலமாக

2021–22ம் நி<mark>தியாண்டுக்கான கம்பெனியின் வருடாந்திர அறிக்கையின் நகல் மற்றும் பொதுக்கூட்ட அறினிப்பு</mark> நிதி அறிக்கைகள் மற்றும் இதர சட்டப்பூர்வ அறிக்கைகள் கம்பெனியின் இணையதளம் www.poel.in மற்றும் CDSL ுதளம் www.evotingindia.comல் கிடைக்கும். கூடுதலாக, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு பிஎஸ்இ லிமிடெட் இணையதளம் www.bseindia.comலும் கிடைக்கும்.

VC / OAVM வசதி மூலமாக உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கலாம். அதற்கான விவரங்கள் கூட்ட அறிவிப்பில் கம்பெனியால் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவிட்–19 தொற்றுநோய் தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் பிறப்பித்த உத்துவுகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக கம்பெனியின் 34வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் நேரில் கலந்து கொண்டு பங்கேற்க எந்த ஏற்பாடும் செய்யப்படனில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். VC / OAVM மூலம் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 103ன் கீழ் கோரத்தை கணக்கிடுவதற்கான நோக்கத்திற்காக கணக்கிடப்படுவார்கள்.

கம்பெணி / ப<mark>திவாளர் மற்</mark>றும் பங்கு பரிமாற்ற <mark>முகவர்கள் (ஆர்டி</mark>ஏ) / டெபாசிட்டரி ப<mark>ங்கேற்பா</mark>ளரிடம் (DPs) மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பு மற்றும் 2021–22 வருடாந்திர அறிக்கை ஆகியவை மின்னணு முறையில் அனுப்பி வைக்கப்படும். செபி சுற்ற**றி**க்கைகளின்படி, வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை காகித வடினில் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட மாட்டாது. மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாமல் காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் எங்களின் ஆர்டிரு https://investors.cameoindia.comஸ் பதிவு செய்து வருடாந்திர அறிக்கையைப் மூலம் வாக்களிப்பதற்கும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பில் கண்டுள்ள அனைத்து தீர்மானங்கள் மீது அனைத்து உறுப்பினர்களுக்கும் CDSLன் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வசதியை ('தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு') வழங்குவதில் கம்பெனி மகிழ்ச்சியடைகிறது. கூடுதலாக, கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு வசதியையும், நிறுவணம் வழங்கும் <mark>வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது மின்னண</mark>ு வாக்குப்பதிவு / வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்பாக தொலைதூர மின்னணு வாக்குப்பதினிற்கான விரிவான நடைமுறை அறினிப்பில் வழங்கப்படும். பிஓசிஎல் எண்டா்பிரைசஸ் லிமிடெட்டிற்காக

ஆஷிஸ் குமார் K ஜெமின்

கம்பெணி செயலாளர் மற்றும் நிதித் தலைவர்

வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பெருநகர்

குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் பகுதி அலுவலகம்1 முதல் 15 வரை உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி பணிகள் தூர்வாரும் **5ந்தே**தி (நாளை) 1 5ந்தேதி முதல் வரை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து \_ பகுதிகளிலும் உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகள் அகற்றும் பணி நடக்க இருக்கிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் அடைப்பு, வழிந்தோடுதல் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட பகுதி அலு வலகத்திலும் மற்றும் பணிமனை அலுவலகத்திலும் தொடர்பு

குறைகளை

கூறப்பட்டுள்ளது.

செய்து கொள்ளுமோறு

கேட்டுக்கொள்ளப்ப

டுகிறது. இவ்வாறு அதில்

கொண்டு த**ங்**களுடைய

அன்று கம்பெனி அனுப்பி வைத்துள்ளது. கோரிக்கையின் அடிப்படையில் காகித வடிவில் வருடாந்திர அறிக்கையை அனுப்பும் முறை கைவிடப்பட்டுள்ளது.
இதர அனுவல்களை உள்ளடக்கிய அறிப்பு மற்றும் நிதி ஆன்டு 2021-22க்கான வருடாந்திர அறிக்கை மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டம் தொடர்பான விளக்க அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதனம் www.esciocastriac.comல் பதிவேற்றும் செய்யப்பட்டுள்ளது மற்றும் ஸ்டாக் எக்சேஞ்ச், அதாவது பிளல்இ லிமிடெட்டின் (BSE) இணையதனம் www.bseindia.comலிருந்தும் அணுகலாம். மேலும் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு நேஷ்கரை கெட்டியூர் டெயரிட்டரி லியிடெட்டின் (NSDL) இணையதனமான www.evoting.nsdl.comல் கிடைக்கும். www.evoring.nsdi.com/s கிடைக்கும். மின்னஞ்சல் முகவரிகளை பதிவு வெய்யும்/பதுப்பிக்கும் முறை 1. காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மற்றும் கம்பெனியுடன் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்காதவர்கள் தேவையான ஆகரா ஆவணங்களுடன் படிவம் 1587–139 முறைப்படி பூர்த்து செய்து (www.esstocastisacio.com என்ற கம்பெனியின் இணையதளத்தில் கிடைக்கும்) லிங்க் இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட், சி–101, 247 பார்க், முதல் தனம், எல்.பி.எஸ். மார்க், விக்ரோலி (நேற்கு), மும்பை — 400083 என்ற முகவரியில் சமர்ப்பித்து மின்னஞ்சல் முகவரியை புதுப்பித்துக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெள்ளவது முறையில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பங்கேற்பாளர்களுடன் தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய/புதுப்பிக்குமாறு

நிவர்த்தி

இடம் : டெல்லி

கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு முறை ("e-voting") மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில்
குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்கள் மீது கறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை அளிக்கலாம்.
மின்னனு மறைபில் பங்குகளை கைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை அளிக்கலாம்.
மின்னனும்றைபில் பங்குகளை கைத்திருக்கும் உறுப்பினர்கள் தொலைதூர மின்னனு மற்றம் நங்கள்
மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யதை உறுப்பினர்கள் தொலைதூர மின்னனு வாக்களிப்பு
முறை ("remotic e-voting") உட்பட வாக்களிக்கும் முறை வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில்
வறங்கப்பட்டுள்ளது. தொலைதூர மின்னனு வாக்களியு முறை மூலம் வாக்களிக்காமல்
வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தில்
மின்னனு முறையில் வாக்களிக்கலாம்.
VC/OVM மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல்:
உறுப்பினர்கள் VC/OVM முறையில், NSDட மூலமாக பிற்பகல் 03.00 மணிக்கு வருடாந்திர பொதுக்
கூட்டத்தில் கலந்துகொள்ள முடியம், வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளதற்கும் ட்டத்தில் கலந்துகொள்ள முடியும். வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வ பன்படுத்த வேண்டிய உள்நுழைவுச் சான்றுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய நடைமுக ந்றிய தகவல்கள் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் விளக்கப்பட்டுள்ளன. ை ஆற*ுற்*ற வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களுக்கும் வாக்களிக்கத் தகுதியான உறுப்பினர்களைத் தீர்மானிப்பதற்கான கட்ஆஃப் தேதியாக செப்டம்ப வாக்களிக்கத் தகுதியான உறுப்பினாகனைத் தாவானிப்பதற்கான கட்ஆஃப் தேதியாக செப்டம்பா 20, 2022 செல்வாய்க்கிறமையை நிறுவகிலாம் நிர்ணமித்துள்ளது. வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பையும் குறிப்பாக, வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான வழிமுறைகளையும், தொலைதூர மின்னனு வாக்களிப்பு அல்லது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கும் முறையையும் உறுப்பினர்கள் கவனமாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இடம் : பாண்டிச்சேரி தேதி: 04 செப்டம்பர், 2022

ஒப்பம்/ P.K.R.K. மேனன்